



| | | | | | | | |
|--|--|------------------|-------------------|-------------------|-------|---|-------------------|
|  MSSRF Science for Sustainable Development | வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை அறிக்கை இணைந்து வழங்குபவர்கள் பிராந்திய வானிலை மையம் சென்னை - இந்திய வானிலைத் துறை ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் | | | | |  | |
| | மாவட்டம் : | தேனி | காலம் : | 10/05/2017 | முதல் | | 14/05/2017 |
| | அறிக்கை எண் : | 037/ 2017 | வெளியீட்டு நாள் : | 09/05/2017 | | | |

| | | | | |
|------------------------------|-------------------------|-------|-------------------|-----|
| கடந்த கால வானிலை | 05/05/2017 | முதல் | 08/05/2017 | வரை |
| காரணிகள் | கடந்த கால வானிலை | | | |
| மழை (மி.மீ) | 1.6 | | | |
| அதிக பட்ச வெப்பநிலை (செ) | 39-40 | | | |
| குறைந்த பட்ச வெப்பநிலை (செ) | 26-28 | | | |
| மேக மூட்டம் | 4-6 | | | |
| ஈரப்பதம் (சதவீதம்) | 46-63 | | | |
| காற்றின் வேகம்(கி.மீ. / மணி) | 11-16 | | | |

எதிர்பார்க்கப்படும் வானிலை (14-05-2017 8.30 மணி வரை)

| காரணிகள் | 10-05-2017 | 11-05-2017 | 12-05-2017 | 13-05-2017 | 14-05-2017 |
|---------------------------------|------------|------------|------------|------------|------------|
| | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |
| மழை (மி.மீ) | 0 | 0 | 0 | 0 | 0 |
| அதிக பட்ச வெப்பநிலை (செ) | 28 | 28 | 28 | 29 | 29 |
| குறைந்த பட்ச வெப்பநிலை (செ) | 23 | 23 | 23 | 22 | 22 |
| மேக மூட்டம் | 6 | 6 | 6 | 6 | 6 |
| அதிக பட்ச ஈரப்பதம் (சதவீதம்) | 75 | 75 | 75 | 75 | 75 |
| குறைந்த பட்ச ஈரப்பதம் (சதவீதம்) | 40 | 40 | 40 | 40 | 40 |
| காற்றின் வேகம் (கி.மீ/மணி) | 7 | 7 | 7 | 7 | 7 |
| காற்றின் திசை | மேற்கு | மேற்கு | மேற்கு | மேற்கு | மேற்கு |

குறுஞ்செய்தி

அடுத்த 5 நாட்களுக்கு லேசான மேகமூட்டத்துடன் கூடிய வெப்பமான வானிலையே நிலவும். மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

எதிர்பார்க்கப்படும் வானிலைக்கேற்ற வேளாண் ஆலோசனைகள்

முக்கிய பயிர்கள் : காய்கறி மற்றும் தென்னை

- தற்போதைய சூழ்நிலையில் மினாகாயில் போரான் சத்து பற்றாக்குறை காணப்படுகிறது. இதன் அறிகுறியாக இளம் இலைகள் மேடும் குழியுமாக மாறிவிடும், முதிர்ந்த இலைகளின் நுனியில் மஞ்சள் நிறம் தோன்றி இலை ஓரங்களில் பரவும், நடு நரம்புகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும், இலைகள் கெட்டியாகி விரைவில் நொறுங்கி விடும். இதனை நிவர்த்தி செய்ய 3 கிராம் போராக்ஸ் மருந்தினை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்த கரைசலை அறிகுறிகள் மறையும் வரை 10 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.
- தற்போது நிலவும் தப்பெப்ப சூழ்நிலையில் தென்னையில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் பரவலாக தென்படுகின்றது. இப்புழுவின தாக்குதல் வருடம் முழுவதும் இருந்தாலும் கோடைக்காலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும். அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும். தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும். தாக்குதல் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு 1 லிட்டர் தண்ணீர்க்கு 1 மில்லி மாலத்தியான் அல்லது 5 கிராம் குயினால்பாஸ் அல்லது 5 கிராம் பாஸலோன் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும். மேலும் மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும். எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
- தற்போதைய சூழ்நிலையில் மானாவாரி நிலத்திற்கு மட்டுமல்லாமல், நஞ்சை நிலத்திலும் கோடை உழவு செய்வது மிகவும் அவசியமாகும் கோடை உழவு செய்த நிலத்தில். மண்வெடிப்பு உண்டாவதில்லை. இதனால் கோடையில் பெய்யும் மழைநீர் நிலைநிறுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. மேலும் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் பூஞ்சாணங்கள் மண்ணின் மேற்புறம் கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.
- வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் தங்கள் கால்நடைகளுக்கு தினந்தோறும் போதுமான அளவு குளிர்ந்த நீரைக் கொடுக்கவும். ஒரு நாளைக்கு 2 - 3 தடவை கால்நடைகள் மீது தண்ணீர் தெளித்து விடவும். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு விலங்குகளுக்கும் 40 முதல் 50 கிராம் தாது உப்பு கலவையினை கொடுப்பது நல்லது.